[2013 ஏப்ரல் 15

முற்பகல் 11–40

மாண்புமிகு திரு. என்.டி. வெங்கடாச்சலம்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நான் ஏற்கெனவே சொன்னதைப்போல, மாவட்ட ஆட்சித் தலைவருடைய கருத்துருக்களைப் பெற்று, தேவையிருப்பின், பிற துறை அலுவலகங்களைக் கட்டுவதற்குண்டான நடவடிக்கைகளை மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களுடைய அரசு எடுக்கும் என்பதைப் பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.*

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *வினா வரிசை எண் 224, மாண்புமிகு உறுப்பினர் திரு. என். முருகுமாறன், மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அவர்கள்.*

224—

ஆரம்ப சுகாதார நிலையம்

***7268—திரு. என். முருகுமாறன்:**

மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அவர்கள் கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) கடலூர் மாவட்டம், கீரப்பாளையம் ஒன்றியம், கலியமலை கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க அரசு ஆவன செய்யுமா?

(ஆ) ஆம் எனில், எப்போது?

மாண்புமிகு திரு. கே.சி. வீரமணி, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,*

(அ) மற்றும் (ஆ) கடலூர் மாவட்டம், கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியம், கலியமலை கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கும் திட்டம் தற்போது அரசின் பரிசீலனையில் இல்லை என்பதைத் தங்கள்வாயிலாக மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *மாண்புமிகு உறுப்பினர் திரு. என். முருகுமாறன் அவர்கள்.*

2013 ஏப்ரல் 15]

திரு. என். முருகுமாறன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

"நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்."

என்ற தமிழ் மருத்துவர் வள்ளுவப் பெருமானின் வைர வரிகளுக்கு இலக்கணமாக தமிழகத்தின் மக்கள் நல்வாழ்வுத் துறையை இந்தியாவிற்கே வழிகாட்டும் துறையாக மாற்றி, வாழும் மருத்துவர்களுக்கெல்லாம் மருத்துவராகவும், (மேசையைத் தட்டும் ஒலி) நாளை இந்திய தேசத்திற்கே தலைமை சமூக மருத்துவராகவும் விளங்கப்போகின்ற வாழும் வள்ளல் (மேசையைத் தட்டும் ஒலி) ஏழைகளின் ஏந்தல், கனிவும், துணிவும், கருணையும், காருண்யமும் கொண்ட மாசற்ற மக்கள் தலைவி, மாண்புமிகு டாக்டர் புரட்சித் தலைவி அம்மா அவர்களுடைய புனித மலர்ப் பாதங்களைப் பணிவோடு வணங்கி, கடலூர் மாவட்டம், கீரப்பாளையம் ஒன்றியம், கலியமலைப் பகுதி, கந்தகுமாரன், பூர்த்தங்குடி, நத்தமலை, கொல்லிமேடு பகுதிவாழ் மக்கள் அங்கே ஒரு சுகாதார நிலையம் அமைக்கப்படும் என்கிற ஏற்பாடோடு, ஆவலோடு எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறார்கள். எனவே, மாண்புமிகு அமைச்சர் அவர்கள் அதுகுறித்து பரிசீலனை செய்வார்களா என தங்கள் வாயிலாக அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அவர்கள்.

மாண்புமிகு திரு. கே.சி. வீரமணி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, கடலூர் மாவட்டம், கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் கலியமலை கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தின் மக்கள் தொகை 1,584 ஆகும். இங்கு ஒரு துணை சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இது விளாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் ஒரத்தூர், விளாக்கம் மற்றும் பாளையங்கோட்டை ஆகிய மூன்று ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. ஒரு புதிய ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்திட கிராமத்தின் மக்கள் தொகை 30,000 ஆக இருக்க வேண்டும். மேலும், அக்கிராமத்திலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவிற்குள் வேறு எந்த சுகாதார நிலையமும் இருக்கக் கூடாது.

கலியமலை கிராமத்தில் மக்கள் தொகை குறைவாக உள்ளதாலும், இக்கிராமத்திலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் விளாக்கம் ஆரம்ப சுகாதார நிலையமும், 6 கிலோ மீட்டர் தொலைவில் சிவக்கம் ஆரம்ப சுகாதார நிலையமும், 6 கிலோ மீட்டர் தொலைவில் சேத்தியாதோப்பு ஆரம்ப சுகாதார நிலையமும், 12 கிலோ மீட்டர் தொலைவில் காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையும் செயல்பட்டு வருகின்றன. மக்கள் தொகையின் அடிப்படையில், கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் ஏற்கெனவே செயல்பட்டுவரும் 3 ஆரம்ப சுகாதார நிலையங்கள் போதுமானதாக உள்ளதால், கலியமலை கிராமத்தில் புதியதாக ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கவேண்டிய அவசியம் தற்சமயம் இல்லை என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர்வாயிலாக மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு உறுப்பினர் திரு. என். முருகுமாறன் அவர்கள்.

திரு. என். முருகுமாறன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, வராக அவதாரம் எடுத்து உலகைக் காத்து அருள்பாலிக்கின்ற ஸ்ரீ பூவராக சுவாமி குடிகொண்டிருக்கிற ஸ்ரீமுஷ்ணம் நகரை புராதன நகரமாக அறிவித்து, ரூ.1 கோடி வழங்கிய கருணையின் வடிவம், மாண்புமிகு டாக்டர் புரட்சித் தலைவி அம்மா அவர்களுடைய புனித மலர்ப் பாதங்களுக்கு (மேசையைத் தட்டும் ஒலி) என்னுடைய பணிவான நன்றியை என்னுடைய சார்பாகவும், எனது தொகுதி மக்கள் சார்பாகவும் தெரிவித்துக்கொள்கிறேன். கடலூர் மாவட்டம், கீரப்பாளையம் ஒன்றியம், கலியமலை கிராமத்தில் ஒரு துணை ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதற்குரிய கட்டடம் பழுதடைந்த நிலையிலே இருக்கின்றது. அந்த பழுதடைந்த கட்டடத்தை புதுப்பித்துத் தர மாண்புமிகு அமைச்சர் அவர்கள் முன்வருவார்களா எனத் தங்கள்வாயிலாக அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அவர்கள்.

மாண்புமிகு திரு. கே.சி. வீரமணி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் குறிப்பிட்டிருக்கக்கூடிய அந்தப் பகுதியில் இருக்கக்கூடிய கட்டடங்களை ஆய்வு செய்து, ஆய்விலே மாண்புமிகு உறுப்பினர்

2013 ஏப்ரல் 15]

அவர்கள் சொல்லக்கூடிய அளவிலே அந்தக் கட்டடங்கள் இருந்தால், உடனடியாக மாண்புமிகு அம்மா அவர்களுடைய மேலான கவனத்திற்கு எடுத்துச் சென்று, அதனைச் சீர்செய்யும் பணியினை துறையின் மூலமாகச் செய்து தருகிறோம் என்ற செய்தியினை மாண்புமிகு பேரவைத் தலைவர்வாயிலாக மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *வினாக்கள்–விடைகள் முடிவுற்றன.*

*[**குறிப்பு:** ஓர் உரையின் தொடக்கத்தில் உடுக்குறி (*) இடப்பெற்றிருந்தால், அவ்வுரை உறுப்பினரால் சரிபார்க்கப்பெற்றது என்பதைக் குறிக்கும்.]*

2. விதி 110–ன்கீழ் அறிக்கை

கிராமப் பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு சாலைகள் அமைத்தல், ஊரகக் கட்டடங்கள் சீரமைப்பு—முதலமைச்சரின் அறிக்கை

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *பேரவை விதி 110–ன்கீழ் அறிக்கை ஒன்றினை அளிக்க வேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்கள் அனுமதி கோரியுள்ளார்கள். அனுமதி அளிக்கப்படுகிறது. மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்கள்.*

முற்பகல் 11–45

மாண்புமிகு செல்வி ஜெ ஜெயலலிதா: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ஒரு மாநிலத்தின் உயிர்நாடியாக விளங்குவது கிராமங்கள் என்று சொன்னால், அது மிகையாகாது. அதனால்தான், மகாத்மா காந்தி அவர்கள் கிராமங்களுக்குச் சென்று அங்குள்ள மக்களின் முன்னேற்றத்திற்குப் பாடுபடுமாறு படித்த இளைஞர்களிடம் வேண்டுகோள் விடுத்தார். கிராமங்களின் முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்த எனது தலைமையிலான அரசு, கிராம முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.*

கிராம முன்னேற்றத்தில் முக்கியப் பங்கு வகிப்பது சாலைகளாகும். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கட்டுப்பாட்டில் 74,981.29 கிலோ மீட்டர் நீளமுள்ள கிராம ஊராட்சி மற்றும்